

ஒன்றுக்கு மேற்பட்ட பலன் பரிமாற்றம் இருக்கும் பட்சத்தில், இந்த ஒரே கணக்கில் அனைத்து பலன்களின் பரிமாற்றத்தையும் பெறுவேன் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

- **என்னுடைய ஆதார் எண் ஏற்கனவே வேறொரு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.** ஏற்கனவே நான் ஐ.ஐ.என் எண் ** _____ என்ற எண்ணில் _____ (வங்கியின் பெயர்) ஒரு கணக்கு வைத்துள்ளேன், அந்தக் கணக்கு ஜி.ஓ.ஐ - யிடமிருந்து டி.பி.டி யைப் பெறுவதற்காக என்.பி.சி.ஐ மேப்பர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. **உங்கள் வங்கியின் _____ கிளையில் உள்ள எனது வங்கி கணக்குக்கு, என்னுடைய டி.பி.டி பலன்களை பெறும் கணக்கை (என்.பி.சி.ஐ மேப்பிங்) மாற்றும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.**

- (7) இந்த ஒப்புதல், ஆதாரைப் பெறுவதற்கான நோக்கம், மற்றும் யூ.ஐ.டி.ஏ.ஐ மூலம் உறுதிப்படுத்தல் மீது பகிரப்படக்கூடிய விவரங்களின் தன்மை (ஆதார் விவரங்கள்) ஆகியவை பற்றி உள்ளூர் மொழியில் எனக்கு விளக்கிக் கூறப்பட்டது. இத்துடன் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ள என்னுடைய விவரங்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள், அல்லது சட்டத்தின் தேவையைத் தவிர, வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதை நான் புரிந்து கொள்ளுமாறு எடுத்துக் கூறப்பட்டது.
- (8) என்னுடைய பயோமெட்ரிக் விவரங்கள் சேமிக்கப்படாது / பகிரப்படாது மற்றும்; ஆதார் விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்துக்கான உறுதிப்படுத்தல் நோக்கத்துக்காக மட்டுமே மத்திய அடையாள ஆவணக் காப்பகத்திடம் (சி.ஐ.டி.ஆர்) சமர்ப்பிக்கப்படும் என்பதை எச்.டி.எஃப்.சி வங்கி தெரியப்படுத்தியுள்ளது. பொருந்தக் கூடிய சட்டத்தின் படி வங்கியில் உள்ள என்னுடைய கணக்கு விவரங்களுடன், எனது இந்த ஒப்புதலும், ஆதார் எண்ணும் சேமிக்கப்படும் என்பதை எச்.டி.எஃப்.சி வங்கி எனக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
- (9) நான் என்னுடைய ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணில் பெறப்பட்ட ஓ.டி.பி -யைப் பயன்படுத்தி, ஈ-ஆதார் ஆவணத்தை பதிவிறக்கம் செய்துள்ளேன்.
- (10) பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவைப்படக்கூடியதாக இருந்தால், அல்லது மேலே கூறப்பட்ட நோக்கங்களுக்காக, அல்லது எச்.டி.எஃப்.சி வங்கியின் உள்நிறுவன தேவைகளுக்காக விவரங்களை சேகரிக்க, வெளியிட, பகிர, சேமிக்க, மற்றும் பயன்படுத்தவும், தரவுகள் மற்றும் பதிவுகளை உறுதிப்படுத்தவும் எச்.டி.எஃப்.சி வங்கிக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.
- (11) இதன் மூலம் நான் தானாக முன்வந்து இணைத்திருக்கும் அனைத்து விவரங்களும் சரியானவை, உண்மையானவை மற்றும் முழுமையானவை என நான் உறுதியளிக்கிறேன். ஆதார் முறையாக இல்லை என, அல்லது நான் ஏதேனும் தவறான விவரத்தை அளித்துள்ளது கண்டறியப்பட்டால், அதற்கு எச்.டி.எஃப்.சி வங்கி அல்லது அதன் எந்த அதிகாரிகளையும் நான் பொறுப்பாக்க மாட்டேன்.

தங்கள் உண்மையுள்ள,

(ஆதார் எண் உடையவரின் / ஆதார் எண் உடையவர் மைனராக இருக்கும் பட்சத்தில், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை)

* என்.பி.சி.ஐ (இந்திய தேசிய பணம் செலுத்தல் நிறுவனம்) மேப்பிங்: இது டி.பி.டி / மானியங்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளரின் வங்கி கணக்கை செயல்படுத்துவதற்காக, வங்கியின் பெயர் / ஐ.ஐ.என் மற்றும் வாடிக்கையாளரின் ஆதார் எண்ணை என்.பி.சி.ஐ மேப்பரில் பதிவிடும் ஒரு செயல்முறையாகும்.

** ஐ.ஐ.என் (வழங்குபவர் அடையாள எண்) என்பது, வங்கிகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு எண்ணாகும், அது, வாடிக்கையாளரிடமிருந்து ஒப்புதல் விண்ணப்பத்தைப் பெற்று, முந்தைய வங்கி விவரங்களை, அதாவது "வங்கியின் பெயர்" -ஐ அடிப்படையாகக் கொண்டு வங்கியால் புதுப்பிக்கப்படும்.